

July 28, 2022

TAKE/BSE/2022-23  
The Manager  
Dept. of Corporate Services-Listing  
BSE Limited,  
P. J. Towers, Dalal Street,  
Mumbai - 400001  
**Symbol: 532890**

TAKE/NSE/2022-23  
The Manager-Listing Department  
National Stock Exchange of India Limited  
Exchange Plaza,  
Bandra - Kurla Complex, Bandra (East),  
Mumbai - 400051  
**Scrip: TAKE**

Dear Sir/ Madam,

**Sub: Newspaper Publication**

Pursuant to Rule 6 of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, please find enclosed herewith, copies of the Notice for transfer of all unpaid/unclaimed shares for the last seven (7) consecutive years to IEPF Authority, published in newspapers, namely, Financial Express (English) and Makkal Kural (Tamil), dated July 27, 2022.

Kindly take the same on record and acknowledge.

Thanking you.

Yours faithfully,  
**For TAKE Solutions Limited**



**Srinivasan. P**  
**Company Secretary**  
Encl: As above.





# Shoppers Stop posts ₹23-cr profit in Q1 as consumer sentiment improves

FE BUREAU  
Mumbai, July 26

**RETAIL CHAIN SHOPPERS** Stop Ltd posted a net profit of ₹22.79 crore for April-June quarter against the net loss of ₹11.8 crore for the same period last year on the back of first disruption-free quarter and improved consumer sentiments.

Revenue for operations for the company rose 368% year-on-year to ₹942 crore during the quarter on low base and believes that the growth will continue in the coming quarters due to easing of Covid-related restrictions, it said in a regulatory filing.

"This, coupled with the upcoming festive season, is likely to release a significant pent-up demand and further aid the Company's revenue growth," said Venu Nair, MD, CEO at Shoppers Stop.

The company's operating margin rose 350 basis points



during the quarter to 42.2%, according to the company's investor presentation.

Shoppers Stop standalone business contributes around 75% of the company's consolidated business. It posted consolidated net profit ₹22.8 crore against net loss of ₹105 crore last year.

Consolidated sales were at ₹948 crore as against ₹205 crore last year, up over four-fold due to lower base.

The company said that the average transaction value during the quarter was up 7% y-o-y while the average selling price was up 15% y-o-y.

Going ahead, Nair said that that the company expects FY23 to be one of the strongest year for the retail industry. "Returning mobility and higher ticket purchases led by the pent-up demand will likely drive retail spending over the coming months," he added.

During April-June, the company opened six new stores. Its average transaction value was up 7% year-on-year while average selling price was up 15% y-o-y.

The company's e-commerce sales were up 29% y-o-y during the quarter.

## THE YAMUNA SYNDICATE LIMITED

Registered Office: Radaur Road, Yamunanagar - 135001, Haryana.  
CIN: L24101HR1954PLC001837, Ph.: +91-1732-255479

**NOTICE OF THE 68TH ANNUAL GENERAL MEETING AND E-VOTING**

i) NOTICE is hereby given that pursuant to Section 108 of Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (LODR), as amended, Secretarial Standards on General Meetings (SS-2) and all the applicable circulars issued by the Ministry of Corporate Affairs (MCA) and Securities Exchange Board of India (SEBI), the Company is providing to its Members facility to exercise their right to vote by electronic means on all the resolutions proposed to be considered in the Annual General Meeting (AGM) of the members of the Company scheduled to be held on **Thursday, August 25, 2022 at 11:00 a.m. (IST)** through Video Conferencing (VC) or Other Audio Visual Means (OAVM) for which purpose the Registered Office of the Company situated at Radaur Road, Yamunanagar-135001, shall be deemed as the venue for the meeting. The Company has engaged the services of National Securities Depository (NSDL) as the Agency to provide remote e-voting facility as well as e-voting during the AGM.

ii) In compliance with aforesaid MCA and SEBI circulars, the Notice of AGM along with instructions for e-voting and Annual Report of Company for Financial Year 2021-22 have also been sent through electronic mode to all the members whose email IDs are registered with the Company/Depository participant(s) on Monday, July 25, 2022. The same is also available on the Company's website i.e. [www.yamunasyndicate.com](http://www.yamunasyndicate.com) and on the BSE website [www.bseindia.com](http://www.bseindia.com) and on the NSDL website [www.evoting.nsdl.com](http://www.evoting.nsdl.com)

iii) **The remote e-voting facility will commence on Monday, August 22, 2022 at 9:00 A.M. and will end on Wednesday, August 24, 2022 at 5:00 P.M.** The remote e-voting shall not be allowed beyond the said date and time. Only those persons, whose name appears in the register of Members/Beneficial owners as on the Cut-off date i.e. **Thursday, August 18, 2022** shall be entitled to avail the facility of remote e-voting as well as e-voting during the meeting.

iv) Any person who becomes member of the Company after dispatch of the Notice of AGM and holding shares as on Cut-off date i.e. August 18, 2022 can obtain User ID and password as per the instructions provided in the Notice of AGM for e-voting. A person already registered with NSDL/CDSL for e-voting can use his/her existing User ID and Password for casting vote.

v) The members are being provided with a facility to attend the AGM through VC/OAVM through NSDL platform. The instructions for attending the AGM through VC/OAVM are provided in Notice of AGM. The Members, who shall have already cast their vote by remote e-voting may attend the meeting, but shall not be entitled to cast their e-vote again during the meeting.

vi) Mr. Pramod Kohari, practicing company secretary (Membership No. F7091) (E-mail: [ppdkohari71@gmail.com](mailto:ppdkohari71@gmail.com)) has been appointed as the Scrutinizer to scrutinize the electronic voting process, in a fair and transparent manner.

vii) The procedure for electronic voting is available in the Notice of AGM. In case of any query relating to voting by electronic means, the Members can call on toll free no.: 1800-1020-990 and 1800-222-44-30 or send a request to NSDL at [evoting@nsdl.co.in](mailto:evoting@nsdl.co.in) who will address the query/grievances connected with the voting by electronic means. The Members may also contact to the Company Secretary at [companysecretary@yamunasyndicate.com](mailto:companysecretary@yamunasyndicate.com)

**Notice of Book Closure**

NOTICE is also given that pursuant to provisions of Section 91 of Companies Act 2013 and Rules made there-under and as per Regulation 42 of the Securities Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements), Regulations, 2015, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from **Friday, August 19, 2022 to Thursday, August 25, 2022** (both days inclusive) for the purpose of AGM and for the purpose of payment of Final Dividend.

**For The Yamuna Syndicate Ltd. Sd/- (Ashish Kumar) Company Secretary**

**Dated : July 26, 2022**  
**Place : Yamuna Nagar - 135001**

# I-T officials search agro firm in Mumbai

FE BUREAU  
New Delhi, July 26

**THE INCOME TAX** Department carried out a search and seizure operation on July 5 on a group engaged in agro and textile business, and another group of entry operators for alleged tax evasion.

A total of 27 premises were covered during the search action in Mumbai and Delhi NCR, it said in a statement.

"It was found during investigation that most of the turnover of the listed companies of the main group has been generated through circular trading. The promoter of the group was involved in systematic manipulation of performance of certain group companies on stock markets, with the help of stock brokers," the department said.

Several instances of out of books payment to some stock brokers for unlawful purposes, have also been found. All such irregularities have been admitted by both, the promoter and the stock brokers.

These evidence also revealed that the group has generated huge amount of cash through claiming bogus purchases of more than ₹100 crore. Moreover, the group has also indulged in unaccounted sales of agro and textile items over ₹150 crore.

Searches were also con-

ducted in case of another group which is involved in providing accommodation entry. Unaccounted cash of ₹1.4 crore has been seized during the search operation.

## Tyche Industries Limited

Registered Office: C-21/A, Road No. 9, Film Nagar, Jubilee Hills, Hyderabad 500 096  
Ph. No. 040-23541686, Email: [cs@tycheindustries.net](mailto:cs@tycheindustries.net)

**NOTICE** is hereby given pursuant to regulation 47 read with Regulation 29 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a meeting of the Board of Directors of the Company is scheduled to be held on **Friday, 12<sup>th</sup> August, 2022 at 3:30 P.M.** at Registered office i.e. C-21/A, Road No. 9, Film Nagar, Jubilee Hills, Hyderabad - 500 096, inter alia, to consider and approve the Un-Audited financial results for the first quarter ended 30<sup>th</sup> June, 2022.

Further, in terms of the Company's Code of Conduct for Prevention of Insider Trading and Fair disclosure of Unpublished Price Sensitive Information and SEBI (Prohibition of Insider Trading) Regulations, 2015 the Trading Window for dealing securities of the Company has been closed from 1st July, 2022 and it will open after 48 hours from the meeting of Board of Directors as scheduled above.

The said notice may be accessed on the Company's website at [www.tycheindustries.net](http://www.tycheindustries.net) and in the website of Stock Exchanges at [www.bseindia.com](http://www.bseindia.com).

**For TYCHE INDUSTRIES LIMITED Sd/- G GANESH KUMAR MANAGING DIRECTOR**  
Place: Hyderabad Date: 22.07.2022 DIN: 01009765

# Power engineers want coal import orders dropped

FE BUREAU  
Lucknow, July 26

**ALL INDIA POWER** Engineers Federation (AIPEF) has urged the Prime Minister Narendra Modi to direct the ministry of power to withdraw its orders on coal import in the light of coal minister Pralhad Joshi's reply in the Rajya Sabha on Monday stating that there is no shortage of coal in the country and that production of coal is 31% more in the current financial year as compared to the same period last year.

Shailendra Dubey, chairman AIPEF, urged the PM to direct the ministry of power to withdraw its "coercive orders" to the states and its gencos, forcing them to expedite coal imports, which were "neither required nor justified", especially in view of the ministry of coal's reply in Parliament.

## IIFL WEALTH MANAGEMENT LIMITED

CIN: L74140MH2008PLC177884  
Regd. Office: IIFL Centre, Kamala City, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai 400013.  
Tel: (91-22) 4876 5600 | Fax: (91-22) 46464706  
Email id: [secretarial@iiflw.com](mailto:secretarial@iiflw.com) | Website: [www.iiflwealth.com](http://www.iiflwealth.com)

### Extract of Consolidated Financial Results for the Quarter ended June 30, 2022

Particulars	Quarter ended		Year ended	
	June 30, 2022	March 31, 2022	June 30, 2021	March 31, 2022
	Unaudited	Unaudited	Unaudited	Audited
Total Income from Operations	460.51	447.31	381.45	1,850.65
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	201.44	214.15	150.94	751.30
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	201.44	214.15	150.94	751.30
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	156.58	165.45	116.86	577.74
Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	159.94	167.80	118.53	581.73
Equity Share Capital	17.75	17.74	17.59	17.74
Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	2,979.83
Earnings Per Share (of Rs. 2/- each) (for continuing and discontinued operations)				
Basic	17.65	18.66	13.29	65.41
Diluted	17.42	18.29	13.12	64.10

**Notes:**

- The above financial results have been reviewed by the Audit Committee and approved by the Board at its meeting held on July 25, 2022.
- The above is an extract of the detailed format of Quarter ended Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 and 52 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarter ended Financial Results are available on the Stock Exchange websites viz. [www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nseindia.com](http://www.nseindia.com) and on the Company's website at [www.iiflwealth.com](http://www.iiflwealth.com).
- The disclosures mentioned in Regulation 52(4) of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, have been made to stock exchanges and is available on [www.bseindia.com](http://www.bseindia.com), [www.nseindia.com](http://www.nseindia.com) and on the Company's website at [www.iiflwealth.com](http://www.iiflwealth.com).
- The key data relating to standalone financial results of IIFL Wealth Management Limited is as under:

Particulars	Quarter ended		Year ended	
	June 30, 2022	March 31, 2022	June 30, 2021	March 31, 2022
	Unaudited	Unaudited	Unaudited	Audited
Total Income from operations	14.82	14.06	40.07	88.91
Net Profit/(Loss) Before Tax	32.25	271.10	58.17	454.31
Net Profit/(Loss) After Tax	31.89	238.12	47.64	408.84
Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	32.06	237.47	47.63	408.18

5. The figures for the quarter ended March 31, 2022, are the balancing figures between audited figures in respect of the year ended March 31, 2022 and the unaudited figures of nine months ended December 31, 2021.

6. Previous period/year figures have been regrouped/reclassified to make them comparable with those of current period/year.

By order of the Board  
**IIFL Wealth Management Limited**  
Sd/-  
**Karan Bhagat**  
Managing Director  
DIN: 03247753

Place: Mumbai  
Date: July 25, 2022

## The Singareni Collieries Company Limited

(A Government Company)  
Regd. Office: KOTHAGUDEM-507101, Telangana.

**E-PROCUREMENT TENDER NOTICE**

Tenders have been published for the following Services / Material Procurement through e-procurement platform. For details, please visit <https://tender.telangana.gov.in> or <https://www.sccilines.com>

**NIT/Enquiry No.- Description / Subject - Last date and time for Submission of bid(s)**

E032200120- Procurement of Medical X-Ray Films, Dental X-Ray Films on RC basis for a period of 2 years for use at SCCL Hospitals - 06.08.2022- 17.00 Hrs.

E112200161- Drilling, Excavation, Loading, Transportation, Dumping, Spreading & Levelling Etc. of 313.933 Lbcm of In-Situ Overburden (Which Includes 8.220 Lbcm of Top Soil, 57.545 Lbcm of Sub Soil, 185.439 Lbcm of Hard Ob & 62.729 Lbcm of Coal) And Excavation Of 6.467 Lbcm of Top Soil From External Dump Area With Conventional Equipment And Additional Works Viz. 3500 Shovel Hours, 1500 Dozer Hours, 3500 Loader Hours & 20000 Rmt Drilling, Pumping of Water From Quarry And Illumination of Mine Workings At Naini Opencast Project, Naini Area, Odisha State During A Period of 24 Months- 08.08.2022-15.00 Hrs. **General Manager (Material Procurement)**

**NIT/Enquiry No.- Description / Subject / Estimated Contract Value - Last date and time for Submission of bid(s)**

CRP/CVL/MNG/TN-12-3/2022-23, Dt.18.07.2022- Construction of Tyre repair shed at PK OC-II extension project in Manuguru Area, Bhadrachal Kothagudem Dist., Telangana State (Invited under earmarked works-Contractors belonging to SC community only are eligible)-Rs.73,70,975/- 02.08.2022 4:30 P.M.

CRP/CVL/MNR/TN-32/2022-23, Dt.19.07.2022- Repairs and renewal coat to the existing Asphalt roads and providing of CC pavement to the existing damaged roads at station road colony, AMC area, C2 type quarters and Ramalayam area etc., of Bellampalli township at Mandamari area, Mancherla dist., Telangana State-Rs. 1.31,40,747/-03.08.2022 4:30 P.M.

CRP/CVL/SRP/TN-33/2022-23, Dt.19.07.2022- Supplying, laying and jointing of 600mm dia Pre stressed Concrete pipeline of length Concrete pipeline of length about 6.60km including re-construction of CC drain of length about 1.60km and other civil works from Intake well near Godavari River to GLSR near RK-5 Bungalows area, Sirampuru area, Mancherla District, Telangana State-Rs. 5,78,80,567/-03.08.2022 4:30 P.M. **General Manager (Civil)**

CW/STPPE-02/T-05 (2ND Call)/2022-23, Dt.11.07.2022- "Miscellaneous civil works in main plant area for a period of one year at STPP, Jaipur (V&M), Mancherla District, Telangana State-2nd Call" (Invited under earmarked works-SCCL registered contractors belong to ST Community only are eligible to participate)-Rs.26,15,723/-27.07.2022 4:30 P.M. **Dy. General Manager (Civil)/STPP**  
PR/2022-23/MP/CVL/29 **DIPR RO No. - 473/PP/CL/Agency/Adv./1/2022-23**

## WATERBASE LIMITED

Regd Office: Ananthapuram Village T.P. Gudari Mandal, Nellore, Andhra Pradesh-524 344. Ph: 044 45661700  
E-mail: [investor@waterbaseindia.com](mailto:investor@waterbaseindia.com) | Website: [www.waterbaseindia.com](http://www.waterbaseindia.com) | CIN : L05005AP1987PLC018436

**DISPATCH OF NOTICE OF 35<sup>TH</sup> ANNUAL GENERAL MEETING OF THE COMPANY**

Notice is hereby given that the 35<sup>th</sup> Annual General Meeting (AGM) of the Company will be held on Thursday, August 18, 2022, at 12 Noon (IST), through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) in compliance with the applicable provisions of the Companies Act, and the Rules made thereunder read with General Circular No. 3/2022 dated May 5, 2022 issued by Ministry of Corporate Affairs and the circulars issued by Securities and Exchange Board of India (SEBI) and SEBI (Listing Obligations and Disclosure Requirements), Regulations, 2015, to transact the Business set out in the Notice dated July 26, 2022.

In compliance with the above circulars, electronic copies of the Notice of the AGM along with the Annual Report for the Financial Year 2021-22 have already been emailed to all shareholders whose email addresses are registered (available with the Company). The dispatch of AGM notice and Annual report has been completed on July 26, 2022.

In terms of Section 108 of the Companies Act, 2013 (the Act) read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, (the Rules) as amended from time to time and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (the Listing Regulations), the Company is providing its members the facility to cast their votes, in the business items proposed in the Notice of AGM, electronically from a place other than the venue of AGM (remote e-voting).

The Company has engaged the services of Central Depository and Services Limited (CDSL) as the Agency to provide e-voting facility. The remote e-voting facility shall commence on Monday, August 15, 2022, at 9:00 a.m. (IST) and ends on Wednesday, August 17, 2022, at 5:00 p.m. (IST). The remote e-voting facility shall not be available beyond the said time and the module shall be disabled by CDSL for voting thereafter. Once the vote on a resolution is cast by the member, he/she shall not be allowed to change it subsequently or cast vote again. The facility for voting through electronic voting system shall also be made available on the day of the AGM i.e. Thursday, August 18, 2022 and the members participating in the AGM through VC/OAVM, who have not already cast their vote by remote e-voting shall be able to exercise their right during the meeting. The members who have cast their vote by remote e-voting prior to the meeting may also attend the AGM through VC/ OAVM but shall not be entitled to cast their vote again during the meeting.

The Company's Register of Members and Share Transfer Books shall remain closed from Friday, August 12, 2022, to Thursday, August 18, 2022 (both days inclusive) for the purpose of AGM.

A person, whose name appears in the Register of Members / Beneficial Owners as on the cut-off date, i.e., Thursday, August 11, 2022, only shall be entitled to avail the facility of remote e-voting voting at the Meeting. Any person who becomes member of the Company after dispatch of the Notice of the Meeting and holding shares as on the cut-off date may obtain user ID and password by sending an email to [helpdesk.evoting@cdsindia.com](mailto:helpdesk.evoting@cdsindia.com) with a copy to [investor@waterbaseindia.com](mailto:investor@waterbaseindia.com). The detailed procedure for obtaining User ID and password is provided in the AGM Notice. However, if the member is already registered with CDSL for e-voting, then he/she can use his/her existing user ID and password for casting your vote.

The Company has appointed Mr. Chandramouli J (Membership No. F11720), Partner, M/s. B P & Associates, Practicing Company Secretaries, to act as the Scrutinizer to scrutinize the remote e-voting process and voting during the AGM in a fair and transparent manner. Members may note that the notice of 35<sup>th</sup> AGM and the Annual Report for FY 2021-22 are also available on the Company's website [www.waterbaseindia.com](http://www.waterbaseindia.com) as well as on the website of the Stock Exchange (BSE) at [www.bseindia.com](http://www.bseindia.com) and E-Voting agency CDSL i.e. [www.evotingindia.com](http://www.evotingindia.com) also. The documents pertaining to the items of business to be transacted in the AGM shall be made available for inspection by writing to the Company at [investor@waterbaseindia.com](mailto:investor@waterbaseindia.com)

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futrex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to [helpdesk.evoting@cdsindia.com](mailto:helpdesk.evoting@cdsindia.com) or call on 022-23058542/43

**For The Waterbase Limited Sd/- T B Srikanth Company Secretary**

July 27, 2022  
Nellore

**TAKE**  
Enabling Business Efficiencies

**TAKE SOLUTIONS LTD.**  
Regd. Office: No. 27, Tank Bund Road, Nungambakkam, Chennai - 600 034  
Email: [secretarial@takesolutions.com](mailto:secretarial@takesolutions.com), Website: [www.takesolutions.com](http://www.takesolutions.com)  
Phone: 044-6611 0700, CIN : L63090TN2000PLC046338

**NOTICE**

NOTICE is hereby given to the shareholders of the Company pursuant to Rule 6 of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 as under:

As per the existing provisions of the Companies Act 2013, the unpaid/unclaimed dividend(s) for the financial year 2014-15 (Final Dividend) has to be transferred to Investor Education and Protection Fund (IEPF) on October 3, 2022. In view of the reason that period of seven years will elapse since the said dividends were declared and paid and still remaining unclaimed.

In terms of the Investor Education Protection Fund Rules, all shares in respect of which dividends are not claimed / remained unpaid for the last seven (7) consecutive years in respect of any shareholder have to be transferred to the demat account of Investor Education Protection Fund - Ministry of Corporate Affairs already opened with any one of the Depository Participants (CDSL/NSDL).

Hence, all underlying shares along with its dividends which remained unpaid/unclaimed for the last seven (7) consecutive years from financial year 2014-15 have to be transferred to Investor Education and Protection Fund - Ministry of Corporate Affairs and Shareholders who have not claimed their dividends and shares can write to M/s. Link Intime India Pvt. Ltd., Share Transfer Agents, C 101, 247 Park, LBS Marg, Vikhroli West, Mumbai : 400083 on or before September 19, 2022 for making a valid claim.

The Company has sent individual notices to the latest available addresses of the shareholders whose dividends are lying unclaimed for the last seven (7) consecutive years, advising them to claim the dividends expeditiously.

Further, in terms of Rule 6(3) of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, the statement containing the details of name, folio number, demat account number and number of shares due for transfer is made available in our website [www.takesolutions.com](http://www.takesolutions.com) for information and necessary action by the shareholders.

In case the concerned shareholders wish to claim the shares after transfer to IEPF, a separate application has to be made to the IEPF Authority in the Specified e-form (available at [www.iepf.gov.in](http://www.iepf.gov.in)) as prescribed by Ministry of Corporate Affairs.

**For TAKE Solutions Ltd. Sd/- Srinivasan P Company Secretary**

Place : Chennai  
Date : July 26, 2022.

**MAHANAGAR TELEPHONE NIGAM LIMITED**  
(A GOVERNMENT OF INDIA ENTERPRISE) CIN: L32101DL1986GOI023501  
Registered and Corporate Office: Mahanagar Doorsanchar Sadan, 5<sup>th</sup> Floor, 9 CGO Complex, Lodhi Road, New Delhi-110 003. Tel: 011-24319020, Fax: 011-24324243, Website: [www.mtnl.net.in](http://www.mtnl.net.in) / [www.boil.net.in](http://www.boil.net.in)

Notice is hereby given pursuant to and in compliance of Section 108, Section 110 and other applicable provisions of the Companies Act, 2013, (the Act), read with the Companies (Management and Administration) Rules, 2014 (the Rules) and other applicable provisions of the Act and the Rules, Circular No. 03/2022 dttd. 05.05.2022 read with Circular Nos. 14/2020 dttd. 08.04.2020, 17/2020 dttd. 13.04.2020 and other relevant circulars, issued by the Ministry of Corporate Affairs (MCA Circulars), Regulation 44 of the SEBI (LODR) Regulations, 2015, Secretarial Standards on General Meetings issued by the ICSI and other applicable laws, rules and regulations (including any statutory modification and/or re-enactment thereof for the time being in force as amended from time to time), the resolutions appended below are proposed to be passed by the members by way of Postal Ballot through electronic voting process.

Sl. No.	Description of Resolutions
1.	APPOINTMENT OF Ms. YASHASHRI SHUKLA, (DIN:09526509), JT. ADMIN./USO: DT AS GOVERNMENT NOMINEE DIRECTOR OF THE COMPANY

The electronic copies of Postal Ballot Notice (Notice) along with the Explanatory statement has been dispatched on Tuesday, 26th July, 2022 by CDSL, to those members whose e-mail ids are registered with their Depositories/ Depository Participants (in case shares held in electronic form) or with Registrar & Transfer Agent (in case shares held in physical form). The notice is also available on the Company's website i.e. [www.mtnl.in](http://www.mtnl.in), websites of Stock Exchange(s) i.e., National Stock Exchange of India Limited ([www.nseindia.com](http://www.nseindia.com)) and BSE Limited i.e., [www.bseindia.com](http://www.bseindia.com) and website of CDSL. Further, pursuant to MCA circulars, the requirement of sending physical copies of the Notice, Postal Ballot forms has been dispensed with.

In compliance of the provisions of Companies Act and SEBI Regulations and MCA circulars, the Company is pleased to offer remote e-voting facility through the CDSL to all the eligible Members whose names appear in Register of Members or in the list of Beneficial owners as on 22nd July, 2022 ("Cut-off date"). A person who is not member on cut-off date shall treat this notice for information purposes only.

**The remote e-voting process will commence on Friday, 29th July, 2022 (9:00 a.m. IST) and end on Saturday, 27th August, 2022 (5:00 p.m. IST). The members shall not be allowed to vote thereafter.**

Members are requested to refer to the detailed instructions for e-voting forming part of the Postal Ballot notice. If you have any queries or issues regarding attending e-voting from the e-voting system, you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at [www.evotingindia.com](http://www.evotingindia.com) under help section or write an email to [helpdesk.evoting@cdsindia.com](mailto:helpdesk.evoting@cdsindia.com) or contact Mr. Rakesh Dalvi, Sr. Manager, CDSL or send an email to [helpdesk.evoting@cdsindia.com](mailto:helpdesk.evoting@cdsindia.com) or call on 022-23058542/43.

The documents referred to in the Postal Ballot Notice are available for inspection electronically without any fee to the members from the date of circulation of Notice of AGM up to the date of AGM. Members seeking to inspect such documents can send e-mail to [mtncse@gmail.com](mailto:mtncse@gmail.com) mentioning their name, DP ID and Client ID/folio number and Permanent Account Number (PAN).

M/s Hemant Singh & Associates, Company Secretaries will act as Scrutinizer to scrutinize the e-voting process in a fair and transparent manner. The resolution, if approved shall be deemed to have been passed on the last date of e-voting, i.e., 27.08.2022. The results of Postal Ballot along with Scrutinizer's report will be declared by the Company within stipulated time and will also be displayed on the website of the Company, Stock Exchanges and Service Providers.

Members who have not registered their e-mail address so far, or want to change their e-mail ids, are requested to register/ change the same with their Depository Participant/ RTA, so as to receive all communications electronically.

For any other queries/grievances, members may contact Shri Punit Mittal, M/s. Bental Computer Services Pvt. Ltd., RTA of the Company, Email: [beentalta@gmail.com](mailto:beentalta@gmail.com), Tel: 011-29961282-83 Fax: 011-29961284.

**For & on Behalf of Mahanagar Telephone Nigam Ltd. Sd/- S.R. Sayal Company Secretary**

Place: New Delhi  
Date: 27.07.2022

## TATA POWER

**The Tata Power Company Limited**  
Bonihay House, 24 Hours Moddy Street, Mumbai 400 001. Website: [www.tatapower.com](http://www.tatapower.com) CIN : L28920MH1919PLC000567

### EXTRACT OF CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE, 2022

Sr. No.	Consolidated	Quarter ended		Year ended	
		30-Jun-22	31-Mar-22	30-Jun-21	31-Mar-22
		(Unaudited)	(Audited) (Refer Note 4)	(Unaudited)	(Audited)
a.	Total Income from Operations	14,495.48	11,959.96	10,132.35	42,815.67
b.	Profit / (Loss) before Exceptional items and tax	1,062.06	688.83	1,038.21	3,153.27
c.	Profit / (Loss) before Tax	1,062.06	70.73	1,038.21	2,535.17
d.	Profit / (Loss) for the period/year	883.54	632.37	465.69	2,155.61
e.	Total Comprehensive Income	1,254.12	849.54	1,044.00	2,629.02
f.	Paid-up Equity Share Capital (Face Value: ₹ 1/- per share)	319.56	319.56	319.56	319.56
g.	Reserves (excluding Revaluation Reserve)	23,060.30	21,894.97	21,009.92	21,894.97
h.	Securities Premium Account	3,107.54	3,107.54	3,107.54	3,107.54
i.	Net worth	23,679.74	22,789.17	21,147.41	22,789.17
j.	Outstanding Debt	54,215.22	52,011.37	52,916.46	52,011.37
k.	Debt Equity Ratio (in times)	1.99	2.00	2.14	2.00
l.	Earnings Per Equity Share (of ₹ 1/- each) (not annualised) Basic and Diluted				



# சென்னையில் சர்வதேச சதுரங்கப் போட்டி: பெர்மீட்டர் எவர்லின் பள்ளியில் 6400 சதுர அடியில் பிரம்மாண்ட சதுரங்கப் பலகை

சென்னை, ஜூலை.27-

சென்னை அருகே மகபாலிபுரத்தில் நடைபெற உள்ள 44வது சர்வதேச சதுரங்க போட்டிகளை முன்னிட்டு சென்னை எவர்லின் பள்ளி குழுமம் சார்பாக சென்னை பெர்மீட்டர் எவர்லின் வித்யாஷ்ரம் பள்ளியில் பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை இந்திய சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும், சென்னை மேயர் பிரியா மற்றும் திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் சுவாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பள்ளி மைதானத்தில் 6,400 சதுர அடி பரப்பில் பிரம்மாண்ட சதுரங்க பலகை அமைக்கப்பட்டிருந்தது.

அதில் மாணவர்கள் 32 பகுதிரங்களை ஏற்று கணணை கவரும் வகையில் சதுரங்க விளையாட்டுக்காக தயார் நிலையில் இருந்தனர்.

கூடுதலாக 14 அடி உயரம் 6 அடி அகலம் கொண்ட தம்பி சின்னம் பிரம்மாண்ட கட்டிடங்களின் மைதானம் முழுவதும் அமைத்திருந்தனர். பிறகு சதுரங்க விளையாட்டு தொடங்கியது. மேலும் 50 மாணவர்கள் தம்பி சின்னம் கொண்ட டீசர்ட் அணிந்து சதுரங்க தம்பி சின்ன முகமூடிகளை அணிந்திருந்தார்கள்.



அமைத்திருந்தனர். பிறகு சதுரங்க விளையாட்டு தொடங்கியது. மேலும் 50 மாணவர்கள் தம்பி சின்னம் கொண்ட டீசர்ட் அணிந்து சதுரங்க தம்பி சின்ன முகமூடிகளை அணிந்திருந்தார்கள்.

## பொது அறிவிப்பு

ஆலந்தூர் பரமன்சென்ட் பண்டு நிதி விமலிடெட், சென்னை - 16-ல் உள்ள நிதி நிறுவனத்தில் திருமதி ஜெயா மற்றும் பாஸ்குக்கு சொந்தமான வீடும் மணையுமே அமரமாவை வைத்து பண்டம் பெற்றுள்ளனர். அசல் தொகை பாக்கி ரூ.9,71,061 வட்டிக் கொடுக்க 5,95,707 ஆக மொத்தம் பாக்கி ரூ.15,66,768 தொகை 31.07.2022 அன்று வரை. அதற்காக அவர்களைய சொத்து புதிய எண்.55, பழைய எண்.27, காலியே வீடு, ஆலந்தூர், சென்னை - 16-ல் உள்ள வீடு (பழையவை) வசதிக்கு எடுத்து வரப்பட்டது. எல்லா பதிவு கடிதங்களையும் வாங்காமல் திருப்பி அனுப்பி விட்டனர். ஆகையால் இதன் மூலம் தெரிவிப்பது என்னவென்றால், அவர்களைய மேற்படி சொத்து நன். பாலாஜி அண்டு மும்பெனிய ஸ்தலமாக மறுபடியும் வசதிக்கு 19.08.2022 அன்று மாவை 4.00 மணிக்கு சொந்திகள் முன்பாக வசதிக்கு விடுகப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆலந்தூர் பரமன்சென்ட் பண்டு நிதி விமலிடெட். எண்.18/107, 16 பிளேட்டெட் ரெட், ஆலந்தூர். சென்னை - 16. போன் : 044-22321220

## அசல் நிலம்/சொத்து ஆவணம் காணவில்லை

சென்னை 600 019, திருவெற்றியூர், காலடிபேட்டை, பெரிய செட்டிப்பாளையம் 1-வது கட்டிடம், தெ.29/30 என்ற முகவரியில் வசித்து வரும் செல்வராஜ் அவர்கள் மனை சிறியபு ஆதார் சிட்டை எண் 307203037261 கமார் 49 வயதுதான் நான் எனது மனைக்கு பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அசல் நிலம்/சொத்து ஆவணம் காணவில்லை. திருவெற்றியூர் சார்பிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நான் ஒப்புமதிப்பேட்டுகள் அல்லது அசையா சொத்து சிறிய ஒப்புமதிப்பேட்டு ஆவண எண்.10806/2008, தேதி 28.11.2008 தொலைநகர விட்டை யாஜெயம் ஆகியவை அசல் ஆவணம் என்று 9840367522 கோபேசி எண்ணிற்று அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முகவரி : பாபு த.பி.செல்வராஜ், தெ.29/30, பெரிய மேட்டுப்பாளையம் 1-வது கட்டிடம், காலடிபேட்டை, திருவெற்றியூர், சென்னை 600 019.

## பொது அறிவிப்பு

இதனால் பொது மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் என்று கணவர் J.கனேசன்மணி, கீழ்க்கண்ட பத்திரி இடுப்பார் 20.04.2000 முதல் சென்னைவில்லை அவர் மேற்குறிக்க மாம்பலத்தில் இருந்த பொதுமக்கள் சென்றார் என்று தெரிவிக்கவில்லை. சென்னை-600 019-ல் உள்ள பொதுமக்கள் சென்றார் என்று தெரிவிக்கவில்லை. ஆகிய நான் R3 அசைக்க நகர் காவல் நிலையத்தில் அசல் நிலம்/சொத்து ஆவணம் காணவில்லை. திருவெற்றியூர் சார்பிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நான் ஒப்புமதிப்பேட்டுகள் அல்லது அசையா சொத்து சிறிய ஒப்புமதிப்பேட்டு ஆவண எண்.10806/2008, தேதி 28.11.2008 தொலைநகர விட்டை யாஜெயம் ஆகியவை அசல் ஆவணம் என்று 9840367522 கோபேசி எண்ணிற்று அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முகவரி : பாபு த.பி.செல்வராஜ், தெ.29/30, பெரிய மேட்டுப்பாளையம் 1-வது கட்டிடம், காலடிபேட்டை, திருவெற்றியூர், சென்னை 600 019.

## பொது அறிவிப்பு

இதனால் பொது மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் என்.13, ஆயில் மேன்சன் தெரு, சாம்பேட்டை, சென்னை-600014-ல் வசிக்கும் எனது ஆட்சரிக்காரர் T.ராஜா சிவசகரி, தந்தை பெயர் திருவருங்காசா, வயது 30, (கடந்தார் எண்.6830 3512 2818) அவரை முழு உரிமையாளர் ஆவார் கீழ்க் கூறியதை சொத்திற்கு.

சொத்து விவரம்

1) பொருட்டுல் அமைந்துள்ள சொத்தின் பத்திரம் எண்.4806/1980, அம்பத்தூர் சா. பதிராளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டதாகும். 2) கே.கே. நகர் அமைந்துள்ள பற்றிநெரு சொத்தின் பத்திரம் எண்.கன்.2472/2004, 31/30/2003, விருமப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டதாகும் 3) 10252/1988, பூத்தமல்லி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாகும்.

மேற்கூறிய சொத்திற்கான அசல் விற்பனை பத்திரகளை எடுத்து கட்சிக்காரர் தெரிவிக்கவில்லை. மேற்கூறிய சொத்தின் மேல் யாருக்கேனும் உரிமையோ, அபரிமையோ, காப்புரிமையோ அல்லது, குத்தகையோ, இந்தநகல் இந்த அறிவிப்பு வெளியிட 15 நாட்களுக்குள் கீழ்க்கண்ட எனது அலுவலக முகவரிக்கு அல்லது கேட்டுக்கொள்கிறேன். மேலும் தகுந்த ஆதாரங்களுடன் சார்பிவாளர் வேண்டியும் கேட்டுக்கொள்கிறேன். அப்படி 15 நாட்களுக்குள் சார்பிவாளர் காவல் நன்றாக மேற்படி சொத்தின் பதிவு செய்தி உரிமையாளர் கோரியும், விவரங்களை இல்லவரும் இல்லவரை அலுவலகம் மேலும் அறிவிக்கவேண்டுகிறேன்.

சென்னை-16, யாருக்கு உரிமை இல்லவரும் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

O.DHEENADHAYALAN, M.A, B.L., Advocate & Notary Public, 400, Lake Chamber, Madras High Court, Chennai-600104.

## பொது அறிவிப்பு

இதனால் பொது மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் என்.13, ஆயில் மேன்சன் தெரு, சாம்பேட்டை, சென்னை-600014-ல் வசிக்கும் எனது ஆட்சரிக்காரர் T.ராஜா சிவசகரி, தந்தை பெயர் திருவருங்காசா, வயது 30, (கடந்தார் எண்.6830 3512 2818) அவரை முழு உரிமையாளர் ஆவார் கீழ்க் கூறியதை சொத்திற்கு.

சொத்து விவரம்

1) பொருட்டுல் அமைந்துள்ள சொத்தின் பத்திரம் எண்.4806/1980, அம்பத்தூர் சா. பதிராளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டதாகும். 2) கே.கே. நகர் அமைந்துள்ள பற்றிநெரு சொத்தின் பத்திரம் எண்.கன்.2472/2004, 31/30/2003, விருமப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டதாகும் 3) 10252/1988, பூத்தமல்லி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாகும்.

மேற்கூறிய சொத்திற்கான அசல் விற்பனை பத்திரகளை எடுத்து கட்சிக்காரர் தெரிவிக்கவில்லை. மேற்கூறிய சொத்தின் மேல் யாருக்கேனும் உரிமையோ, அபரிமையோ, காப்புரிமையோ அல்லது, குத்தகையோ, இந்தநகல் இந்த அறிவிப்பு வெளியிட 15 நாட்களுக்குள் கீழ்க்கண்ட எனது அலுவலக முகவரிக்கு அல்லது கேட்டுக்கொள்கிறேன். மேலும் தகுந்த ஆதாரங்களுடன் சார்பிவாளர் வேண்டியும் கேட்டுக்கொள்கிறேன். அப்படி 15 நாட்களுக்குள் சார்பிவாளர் காவல் நன்றாக மேற்படி சொத்தின் பதிவு செய்தி உரிமையாளர் கோரியும், விவரங்களை இல்லவரும் இல்லவரை அலுவலகம் மேலும் அறிவிக்கவேண்டுகிறேன்.

சென்னை-16, யாருக்கு உரிமை இல்லவரும் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

O.DHEENADHAYALAN, M.A, B.L., Advocate & Notary Public, 400, Lake Chamber, Madras High Court, Chennai-600104.

## பொது அறிவிப்பு

இதனால் பொது மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் என்.13, ஆயில் மேன்சன் தெரு, சாம்பேட்டை, சென்னை-600014-ல் வசிக்கும் எனது ஆட்சரிக்காரர் T.ராஜா சிவசகரி, தந்தை பெயர் திருவருங்காசா, வயது 30, (கடந்தார் எண்.6830 3512 2818) அவரை முழு உரிமையாளர் ஆவார் கீழ்க் கூறியதை சொத்திற்கு.

சொத்து விவரம்

## 1-வது சிறப்பு தபிது

மோட்டார் வான விபத்து நஷ்ட ஈட்டு தீர்ப்பாயம், சென்னை-600 104.

மனு எண் 3827/2021

C. ராஜசேகர் ...மனுதாரர்

எதிர் ...மனுதாரர்

A. பாண்டிவள்ளம் மற்றும் ஒருவர்

பெறுனர் : A. பாண்டிவள்ளம்

தெ.190, முத்துப்பாளையம் காலடியில் தெரு, இந்திரா நகர், திருவெற்றியூர், கீழ்க்கண்ட, திருவெற்றியூர், சென்னை-600311

மேற்கண்ட வழக்கு தங்களின் வருகைக்காக 05.08.2022 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு தங்கள் நேரிவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்களின் அட்சேபணையை தெரிவிக்கவேண்டும். தவறினால் மேற்கண்ட வழக்கில் தங்களுக்கு ஏதாக ஒரு தலைப்பட்சமாக வழங்கப்படும் என்பதை இதன் மூலம் அறிவாயும்.

கே. இரவிக்குமார் வழக்கறிஞர்

4-வது தபிது

மோட்டார் வான விபத்து நஷ்ட ஈட்டு தீர்ப்பாயம், சென்னை-600 104.

மனு எண் 3827/2021

C. ராஜசேகர் ...மனுதாரர்

எதிர் ...மனுதாரர்

A. பாண்டிவள்ளம் மற்றும் ஒருவர்

பெறுனர் : A. பாண்டிவள்ளம்

தெ.190, முத்துப்பாளையம் காலடியில் தெரு, இந்திரா நகர், திருவெற்றியூர், கீழ்க்கண்ட, திருவெற்றியூர், சென்னை-600311

மேற்கண்ட வழக்கு தங்களின் வருகைக்காக 05.08.2022 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு தங்கள் நேரிவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்களின் அட்சேபணையை தெரிவிக்கவேண்டும். தவறினால் மேற்கண்ட வழக்கில் தங்களுக்கு ஏதாக ஒரு தலைப்பட்சமாக வழங்கப்படும் என்பதை இதன் மூலம் அறிவாயும்.

கே. இரவிக்குமார் வழக்கறிஞர்

## 3-வது தபிது

மோட்டார் வான விபத்து நஷ்ட ஈட்டு தீர்ப்பாயம், சென்னை-600 104.

மனு எண் 684/2022

S. கவிதா ...மனுதாரர்

எதிர் ...மனுதாரர்

இளங்கோவன் மற்றும் ஒருவர்

பெறுனர் : இளங்கோவன்

தெ.8/90, ஜெயபுரத்தேசு நாராயண் தெரு, ஜூப் பாக்ஸ்டேட்டை, சென்னை-600 083

மேற்கண்ட வழக்கு தங்களின் வருகைக்காக 26.08.2022 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு தங்கள் நேரிவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்களின் அட்சேபணையை தெரிவிக்கவேண்டும். தவறினால் மேற்கண்ட வழக்கில் தங்களுக்கு ஏதாக ஒரு தலைப்பட்சமாக வழங்கப்படும் என்பதை இதன் மூலம் அறிவாயும்.

கே. இரவிக்குமார் வழக்கறிஞர்

## 5-வது தபிது

மோட்டார் வான விபத்து நஷ்ட ஈட்டு தீர்ப்பாயம், சென்னை-600 104.

மனு எண் 1089/2020

K. விஜயகுமார் ரெட்டி ...மனுதாரர்

எதிர் ...மனுதாரர்

Sukhwinder Singh Sandhu மற்றும் ஒருவர்

பெறுனர் : Sukhwinder Singh Sandhu

NST காலனி, கோமுகி நகரவாழ்ந்து ஜூப் பாக்ஸ்டேட்டை நகரவாழ்ந்து-797 001

மேற்கண்ட வழக்கு தங்களின் வருகைக்காக 26.08.2022 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு தங்கள் நேரிவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்களின் அட்சேபணையை தெரிவிக்கவேண்டும். தவறினால் மேற்கண்ட வழக்கில் தங்களுக்கு ஏதாக ஒரு தலைப்பட்சமாக வழங்கப்படும் என்பதை இதன் மூலம் அறிவாயும்.

கே. இரவிக்குமார் வழக்கறிஞர்

## BEFORE THE DISTRICT CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION AT CHENNAI

No.6, TNPS Road, Park Town, Chennai-600 003

F.A.No. 50/2021

P.Saravanan Vs ...Appellant

The Franchisee R3

DTDC Courier & Cargo Ltd., A.20, TVK Industrial Estate, Guindy, Chennai-600 032

Please take notice that above F.A. by the Appellant against you before the above Hon'ble Commission and the above F.A. posted for your appearance on 04.08.2022 at 10.30 a.m. Before the above Commission Please be present either in person or through pleader, failing which the matter would be decided in your absence.

S.Mahendran Counsel for Appellant

## 4-வது தபிது

மோட்டார் வான விபத்து நஷ்ட ஈட்டு தீர்ப்பாயம், சென்னை-600 104.

மனு எண் 3827/2021

V.கலைசெல்வன் ...மனுதாரர்

எதிர் ...மனுதாரர்

M.ரமணி மற்றும் ஒருவர்

பெறுனர் : M.ரமணி மற்றும் ஒருவர்

தெ.23/1, வடக்கு கவரை தெரு, நெடுமங்கலம், சென்னை-600033

மேற்கண்ட வழக்கு தங்களின் வருகைக்காக 30.08.2022 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு தங்கள் நேரிவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்களின் அட்சேபணையை தெரிவிக்கவேண்டும். தவறினால் மேற்கண்ட வழக்கில் தங்களுக்கு ஏதாக ஒரு தலைப்பட்சமாக வழங்கப்படும் என்பதை இதன் மூலம் அறிவாயும்.

கே. இரவிக்குமார் வழக்கறிஞர்

## 4-வது தபிது

மோட்டார் வான விபத்து நஷ்ட ஈட்டு தீர்ப்பாயம், சென்னை-600 104.

மனு எண் 794/2021

M. முரளி ...மனுதாரர்

எதிர் ...மனுதாரர்

அன்வர் மற்றும் ஒருவர்

பெறுனர் : அன்வர்

தெ.54/48, ராஜசேகர் நகர் 2வது தெரு, தண்டபாளையமேட்டை, சென்னை-600081

மேற்கண்ட வழக்கு தங்களின் வருகைக்காக 26.08.2022 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு தங்கள் நேரிவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்களின் அட்சேபணையை தெரிவிக்கவேண்டும். தவறினால் மேற்கண்ட வழக்கில் தங்களுக்கு ஏதாக ஒரு தலைப்பட்சமாக வழங்கப்படும் என்பதை இதன் மூலம் அறிவாயும்.

கே. இரவிக்குமார் வழக்கறிஞர்

## BEFORE THE HON'BLE V ASSISTANT JUDGE CIVIL COURT AT CHENNAI

O.S.No.6289 of 2019

MR.K. SAMPATH KUMAR, Proprietor

-Vs-

M/S. JAN GLACIER CATAZYME INDIA

PLAINTIFF

M/S. EXCEL TANNERS

& 2 Others - Defendant To

1. Mr. K.NASURUDEEN (D2) H.O.No.419, Sheikh Ali Subedar Street, Penamet, Chennai-600033

2. Mr. ASHRAF ALI (D3) H.O.No.419, Sheikh Ali Subedar Street, Penamet, Chennai-600033

The above suit has been filed by the Plaintiff against you (D2 & D3) for recovery of a sum of Rs.3,23,465/- (Rupees Three Lakhs Twenty Three Thousand Four Hundred and Sixty Five Only) and the Hon'ble Judge was pleased to order Summons in the above matter by substituted service being Public Notice in The Makkal Kural Tamil Newspaper to be served on you returnably by 14.09.2022. Kindly take notice and appear before the above said Court on 14.09.2022 at 10.30 a.m. either personally or through the pleader, failing which you will be set Ex-Parte and the matter will be decided in your absence.

S.Mothilal & Revathy, Counsels for Plaintiff

## BEFORE THE DISTRICT CONSUMER DISPUTES REDRESSAL FORUM, CHENNAISOUTH

C.M.P.No. 67 of 2019

In C.C.Sr.No. 459 of 2018

R.BALAJI Vs. Sro.Ramachandran

-Vs- ...Petitioner/Complainant

THE DIRECTOR M/S RRP Housing (P) Ltd.

Respondent/Opposite Party

To: THE DIRECTOR M/S RRP Housing (P) Ltd, No.50, 10th Avenue, Ashok Nagar, Chennai-600 083

My client R. Balaji has filed a consumer complaint before the District Consumer Dispute Redressal Forum, Chennai South against the respondent herein on 29.09.2016 in CC.Sr.No. 459 of 2018. We have taken out an application in C.M.P.No. 67 of 2019 to condone the delay in representation of the said case. Please take notice that the above consumer complaint is posted for your appearance on 04.08.2022. You are hereby called upon to be present either in person or through counsel on 04.08.2022 at 10.30 AM or when the case is listed for hearing before the above said Hon'ble Consumer Forum failing which the case will be heard and decided in your absence.

G.DHAROGA Counsel for Complainant

## ஏல அறிவிப்பு

M.வினாயகம், 33C, ஏரிக்கரை தெரு, பொளத்தூர், சென்னை-99 என்ற விவசாயத்தில் உள்ள அடகு கடைமில் 25.01.2020 முதல் 01.05.2021 வரை அடகு வைத்து மீட்கப்பட்டதான பொன், பொன் அல்லாத பொருட்கள் நான் 08.08.2022 அன்று காலை 10 மணிக்கு மேல் என்.40, சச்சிராஜம் தெரு, குயம்பேட்டை, சென்னை-12, என்ற விவசாயத்தில் ஏதாவது மெஸர் கான்கிரிய ஆக்டிவிட்டர்ஸ் ஏல கம்பெனியாரால் பெறப்பட்டு, புரணுவாக்கம் தாசித்தார் (அ) துணை தாசித்தார் (முன்னிலையில்), பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

\*\*\*\*\*

முன்னாள் சொனர், தெ.19, 29வது சிவாஜி தெரு, ஹி.கே.என். காலனி, சென்னை-82 என்ற விவசாயத்தில் உள்ள அடகு கடைமில் 12.01.2019 முதல் 20.12.2019 வரை அடகு வைத்து மீட்கப்பட்டதான பொன், பொன் அல்லாத பொருட்கள் நான் 08.08.2022 அன்று காலை 11 மணிக்கு மேல் என்.40, சச்சிராஜம் தெரு, குயம்பேட்டை, சென்னை-12, என்ற விவசாயத்தில் ஏதாவது மெஸர் கான்கிரிய ஆக்டிவிட்டர்ஸ் ஏல கம்பெனியாரால் பெறப்பட்டு, புரணுவாக்கம் தாசித்தார் (அ) துணை தாசித்தார் (முன்னிலையில்), பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

\*\*\*\*\*

M.சாரம் மற்றும் ஒருவர், எதிர் மனுதாரர்கள் பெறுனர் : A. பாண்டிவள்ளம் தெ.190, முத்துப்பாளையம் காலடியில் தெரு, இந்திரா நகர், திருவெற்றியூர், கீழ்க்கண்ட, திருவெற்றியூர், சென்னை-600311

மேற்கண்ட வழக்கு தங்களின் வருகைக்காக 30.08.2022 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு தங்கள் நேரிவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்களின் அட்சேபணையை தெரிவிக்கவேண்டும். தவறினால் மேற்கண்ட வழக்கில் தங்களுக்கு ஏதாக ஒரு தலைப்பட்சமாக வழங்கப்படும் என்பதை இதன் மூலம் அறிவாயும்.

கே. இரவிக்குமார் வழக்கறிஞர்

## BEFORE THE HONOURABLE III ADDITIONAL FAMILY COURT AT CHENNAI

M.P.No. 493 of 2022

In M.P.No. 622 of 2019

In M.C.No. 202 of 2014

Mrs. P.Pappa, W/o. Pakiaraj, 113/A, Unnai Nagar, 5th Street, Sunnambukolathur, Chennai-117

... Petitioner/Petitioner

-Vs- P. Pakiaraj, S/o. Sundaramani, No.29/13, Eldams Road, Near Raj TV, Velu Military Hotel, Subbarayan Nagar, Teynampet, Chennai - 18

... Respondent/Respondent

Take the notice that the petitioner has filed the petition for Condone Delay in M.P.No.622 of 2019 in M.C.No.202 of 2014 on the file of Before The Honourable III Additional Family Court at Chennai. You have evaded receiving the notices/summons despite the several notices issued by court and private. Considering the reasons stated in families Honourable III Additional Family Court Judge was pleased to order notice to you by way of proper publication on or before 04.08.2022 and the same is returnable by 18.08.2022.

Kindly make it appear Before The Honourable III Additional Family Court at Chennai on 18.08.2022, failing which the matter will be decided in your absence.

Mrs. P.Pappa (Petitioner/Petitioner/Petitioner)

## ஏல அறிவிப்பு